

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தமிழ்மொழி உலகில் மிகவும் பழமை வாய்ந்த முதல்மொழி ஆகும். இது குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்களால் சிறப்பாக வாழ்வியலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குமரிக்கண்டம் கி.மு 10 ஆயிரம் தொடக்கம் கி.மு 30 ஆயிரம் வரையிலான காலப்பகுதியில் கடல்கோளினால் பல அழிவுகளை சந்தித்து முற்றாக இல்லாது போயிற்று. இதில் எஞ்சிய பகுதியாக ஈழமும் தமிழகமும் விளங்குகின்றன. இவ்வழிவுகளினால் பல இலக்கியப் படைப்புக்கள் முற்றாக இல்லாது போயின. முதல் இரு தமிழ் சங்க காலத்திற்கு உரியவை ஒன்றுமே இல்லை. கடைச்சங்க காலத்தில் தொல்காப்பியத்தினால் தொகுத்து ஆக்கப்பட்ட நூலே எஞ்சியது. இத்தொகுப்பு கி.மு 1000 – 900 ஆண்டு காலப்பகுதியில் கொடுக்கப்பட்டது. இதில் 289 தடவைகள் இவை முன்னைய காலக் கவிஞர்களுடையது என்பதனை “என்மனார் புலவர்” எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். குமரிக்கண்டத்திலும் தலைநகராக இருந்த மதுரை நகரமே உலகில் பழமை வாய்ந்த பதினேழாத நகராகும். இதன் சில பகுதிகளை கடல்கோள் அழித்தாலும் மதுரை நகர் இன்றும் தமிழின் செழுமை குன்றாத நகரமாகத் திகழ்கின்றது.

தமிழின் தோற்றம் உலகின் மனித இன வரலாற்றுடன் இணையற்றது. சுமார் 50 யுகங்கள் கிறிஸ்துக்கு முற்பட்ட காலத்தை உடையது. தமிழ்மொழி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் இருந்து குமரிக்கண்டத்திலும் குமரிக்கண்டம் அழிவுற்ற போது புலம்பெயர்ந்து மத்திய தரைக்கடல், ஆபிரிக்கா, சிந்துவெளி, ஆசியா ஆகிய பிரதேசங்களிலும் பேசப்பட்டு வந்தது. புலம்பெயர்வினைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான Exodus என்பது ஏகு Ehu oodu என்ற தமிழ்ச் சொற்களில் இருந்து உருவாகியது. அதேபோல புலம்பெயர் மக்களை குறிக்கும் Diaspora என்ற கிரேக்கச் சொல் திசைப்புறம் (Thisaippuram) என்ற சொல்லில் இருந்து வந்தது. இதில் இருந்து டிஸ்பேசன் (Dispersion) என்ற ஆங்கிலச் சொல்லும் உருவானது.

பைபிள் கிறிஸ்துக்கு முன் 3000 ஆண்டளவில் எழுதப்பட்டது. இது உலகின் மிகவும் பழமையான இலக்கியமான மேற்கத்தையவர்களால் கருதப்பட்டது. இது ஹிபுறு மொழியிலேயே எழுதப்பட்டது. ஆனால் ஹிபுறு மொழி முற்று முழுதாக தமிழ்மொழியில் இருந்து உருமாற்றம் பெற்ற மொழியாகும். எகிப்தில் வளரும் கோரை இனப்புல்லினம் பைப்புல் அதாவது பை செய்ய உபயோகப்படும் புல் பசுமையானது எனும் கருத்தில் ஹிபுறு மொழில் கூறப்பட்டது. இப்புல்லினால் செய்யப்பட்ட கடதாசியில் எழுதப்பட்ட நூலே பைப்புல் (Paibul nool) bible ஆகத்திரிபு பெற்றது.

தமிழ்மொழியில் இருந்து ஹிபுறு மொழி உருவாகியமையை ஞான ஒளித்தொண்டர் சொல்ஆய்வு அரிமா, அருட்திரு. மா.சோ விக்டர் அடிகளார் தமிழும் ஹிபுறுவும் என்ற ஆங்கில நூலில் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் எடுத்துக்காட்டி உள்ளார். தமிழும் ஹிபுறும் என்ற நூல் ஆங்கில மொழியில் நல்லோர் பதிப்பகத்தினால் சென்னையில் 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலிற்கு உரிய முன்னுரையினை அருட்திரு. எம். ஜேகத் கஸ்பார் அடிகளார் வழங்கி உள்ளார். தமிழறிவும் ஆங்கில அறிவும் ஹிபுறுமொழி அறிவும் ஆராய்ச்சிப் புலமையும் தமிழிற்கான அர்ப்பணிப்பும் மிகுந்து காணப்பட்ட விக்டர்

அடிகளாரினால் உலகில் உள்ள தமிழர்களிடம் வினயமாக தமிழின் முதன்மையை உலகிற்கு ஆதார பூர்வமாக விளக்குமாறு கேட்கிறார்.

ஆரிய மொழிகளானவை இந்து – ஐரோப்பிய, இந்து – ஆரிய அதாவது கிரேக்க, லத்தீன், ஜேர்மன், ஆங்கிலம், ஆங்கிலோசக்சன் போன்ற மொழிகளின் கலப்பு. இந்தோ ஆரிய மொழியின் சமஸ்கிருதமொழி, ஹந்தி, பஞ்சாபி, உருது, பெங்காளி என்பன இவ்வாறான கலப்பு மொழிகளாகும். சமஸ்கிருதம் என்பது மறுசீரமைக்கப்பட்டமொழியாகும். இது கி.மு 2000 ஆண்டளவில் தொகுக்கப்பட்டது.

தமிழில் இருந்து சமஸ்கிருத மொழி சேர்ந்து தெலுங்கு மொழி உருவானது. பின் கன்னடம், மலையாளம் ஆகியன உருவாகின. இவை தென் மாநில மொழிகளாக உள்ளன. ஆனால் குடகு, படகா, இடுலா, கொர்வா, தோடா, கொற்றா போன்ற தமிழ் திரிபுகள் இலக்கிய அந்தஸ்து பெறவில்லை.

தமிழை ஒரு சுதேச வழங்கொழிந்த திரிவுபட்ட மொழியாகவே ஆரியர்களும் இந்தியர்களும் கருதி வந்தனர். ஆனால் மொழியியல் ஆராய்ச்சிகள் இதனைத் தகர்ந்து எறிந்து உள்ளது. ஆனால் இந்திய அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மாறாக ஆரியக் குணத்துடன் ஹிந்தித்திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு என்பவற்றினை தமிழகத்தில் மேற்கொள்கின்றது.

அவ்வாறே இலங்கையிலும் தமிழர்களது வரலாற்று நூல் காலம் காலமாக சிங்களவர்களால் எரிக்கப்பட்டது. தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்டது. இவற்றில் 1981 யாழ் நூலக எரிப்பு, மன்னிக்க முடியாத கொடுஞ்செயலாகும். இன்றைக்கும் சிங்கள மொழி என்பது தமிழ், சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளின் கலப்பு மொழியாக சுமார் 2000 வருட கால வரலாற்றைக் கொண்டது.

தமிழிற்கு அடுத்தாக ஹிபுதுமொழி உலகில் பழமையான மொழியாக உள்ளது. ஹிபுது மொழியில் தமில் மூலத்தினை மொழியில் (Lingustic anayisis) மூலம் உறுதிப்படுத்தலாம். அடுத்து ஹிபுரு இனம் மொசுப்தேமியாவில் இருந்து புலம் பெயர்ந்து கானன் மலைப்பிரதேசத்திற்கு வந்து இவர்கள் மொசுப்தேமியாவில் வாழ்ந்த சுமேரியர்களின் வம்சமாகும். சுமேரியர்கள் சிந்துவெளியில் இருந்து வந்தவர்கள். இவை மொழியியல் தொல்லியல் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டவை. மேலும் குமரிக்கண்ட கடல்கோள்களினால் மக்கள் கி.மு 30 யுகம் தொடக்கம் 10 யுகம் வரை கடலில் இருந்து மிகத் தொலை தூரங்களிற்குப் புலம்பெயர்ந்து சென்றனர். இவ்வாறு புலம் பெயர்ந்த திராவிட மக்கள் பல்வேறு பிரதேசங்களில் பேச்சு மொழி, பண்பாடு, இறைவணக்கம் என்பவற்றை மாற்றி வெவ்வேறு இன மக்களாக மாற்றினர். மத்திய ஆசியா, மத்தியகிழக்கு, ஆபிரிக்கா போன்ற இடங்களில் வாழ்பவர்கள் தமிழின எச்சங்களே. ஆனால் துரதிஸ்டவசமாக அவர்கள் இன்று தமக்குள் மோதிக் கொள்கின்றனர்.

இயற்கையை வழிபட்ட ஆதித்தமிழர்களது வழிபாட்டில் தீயை வழிபடல், இன்றும் கற்பூர ஆராதனையாகவும், நீரை வழிபடல் அபிசேக ஆராதனையாகவும், காற்றினை வழிபடல்

இசை ஆராதனை ஆகவும், நிலத்தை வழிபடல் அட்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் ஆகவும் ஆவினத்தை வழிபடல் ஆயுதத்தை வழிபடல் (வேல், சூலம்) மரத்தை வழிபாடு என்பன காணப்படுகின்றது. மேலும் உருவ வழிபாடு மக்களை தெய்வமாகக் கொள்ளும் தன்மையும் காணப்பட்டது.

கடல்கோளில் புலம்பெயர்ந்த சில மக்களிடையே உருவவழிபாடு அற்றதன்மை உருவானது.

கடல்கோள் அழிவ பற்றி எல்லாச் சமய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபிளில் குறிப்பிடப்படும் Noah என்ற சொல் தமிழில் கப்பலைக் குறிக்கும் நாவாய் (Navai) என்ற சொல்லில் இருந்து வந்தது. இதில் மருவியே ஆங்கிலத்தில் நேவி (Navy) என்ற சொல் உருவானது. ஆர் என்ற சொல் வெண்ணிறத்தைக் குறிக்கும். ஆர்மதி என்பது வெண்ணிலா என்று பொருள். ஆர் (Aar) இருந்து ஆரியர் என்ற சொல் உருவானது. இதன்பொருள் வெண்ணிறமானவர் என்று கருத்து. அதேபோல் இலவம் பஞ்ச வெண்மையைக் குறிப்பது. இலபம் என்ற சொல்லில் இருந்து லெபனான் வெண்ணிறத்தோலான் என்ற (Leaban) உருவாகியது.

Eden என்ற பைபிளில் உள்ள சொல் Idem இடம் என்றத் தமிழ்சொல்லில் இருந்தே வந்தது. பொலி (Poli) என்ற தமிழ் சொல் குவித்து வைத்தால் என்று பொருள்படும். இது சமஸ்கிருதத்தில் Polo எனவும் கிரேக்கத்தில் Palus எனவும் ஆங்கிலத்தில் Pole எனவும் உருமாறியது.

இன்று எம்மால் ஒரு சிறு முயற்சி எடுக்கப்பட்டால் உலகில் பேசும் மொழிகளில் 60% இற்கு மேல் தமிழின் தொடர்ச்சி இருப்பதனை உறுதிப்படுத்தலாம் என்று அருட்திரு. விக்டர் அடிகளார் தமது ஆய்வில் எடுத்துக் காட்டியுள்ளார்.

கடல்கோளின் பின் தமிழர்கள் ஆபிரிக்கக் கண்டத்தினுள் சென்றனர். தமிழ் இனத்தவரைக் குறிக்கும் நாகர் (Nagar) என்ற சொல் நைகர் (Niger) என்று இலத்தீன் மொழியிலும் Negro (நீக்ரோ) என ஆங்கிலத்திலும் மருவியது. புல ஆபிரிக்க மொழிகளில் தமிழ்ச்சொற்களும் பண்பாடுகளும் காணப்படுகின்றன. துரதிஸ்டவசமாக பல ஆபிரிக்க மொழிகளும் மக்களும் ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டு விட்டனர். அதேபோல் மத்திய கிழக்கில் இன்று தமிழ்த் தொன்மைகள் அழிக்கப்படுகின்றது. நவீன கணணித் தொழில்நுட்பத்தில் வெவ்வேறு பிரதேச மொழிகளை மொழியியல் ரீதியில் ஆராய்ந்து, தமிழ் மொழியுடனான தொடர்புகளை (Linguistic analysis) அறியலாம்.

ஹிபுரு மொழியின் தாய்மொழியாக தமிழ் விளங்கியது என்பதனை அருட்திரு. விக்டர் அடிகளார் எவ்வாறு உறுதிப்படுத்தினாரோ அவ்வாறே பல ஆபிரிக்க, மத்திய ஆசிய மொழிகளுக்கும் உள்ள தொடர்புகளை நிரூபிக்கலாம். ஆப்பா என்ற தமிழ்ச்சொல் ஹிபுரு மொழியிலும் Abba என்றே அழைக்கப்படுகின்றது. யேசுநாதரும் அப்பா என்று

அழைத்தமையை MK 14.36 இலும் ஆரம்பக் கிறிஸ்தவர்கள் அழைத்தமையை Rm 8:15 இலும் காணலாம்.

Abraham என்பது ஹிபுரு மொழியில் உயர்ந்த குணாம்சம் உடையவன் என்று பொருள். தமிழில் அப் - அறம் என்ற சொல்லே அபிரகாம் ஆகிற்று. அதன்பொருள் நல்லதைச் செய்யும் தந்தை.

Salom என்பது அமைதியின் கடவுள் என ஹிபுரு மொழியில் பொருள்படும். இது சால்பு என்ற அமைதியைக் குறிக்கும் தமிழ் சொல்லில் இருந்து உருவாகியது.

Adrika என்ற கிரேக்கச் சொல் கடலைக் குறிக்கின்றது. இது திரை என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து மருவியது. Thirai – Dria – Adrika.

பௌத்தமதமும் ஓம் என்பதனை “ஓம் பணி பத்மா” என உபயோகித்தது. சுவாஸ்திகா அடையாளம் இஸ்ரேலில் பாறைகளில் காணப்பட்டது. சுவாஸ்திகா அடையாளத்தையே ஹிட்லர் தனது கொடியில் உபயோகித்தனர்.

யுயெடியா (அதுபா) என்ற ஹிபுருச்சொல் பாலவனத்தைக் குறிக்கின்றது. இது அரவின் வாய் என்ற தமிழ்ச்சொற்களில் இருந்து உருமாறியது. அதாவது பாலவனத்தினுள் அகப்படல் மிகவும் கொடியது எனும் பொருளில்

தொப்புள்பழம் என்பது தமிழில் அப்பிளைக் குறிக்கும் சொல். Thoppoul என்பது Thappaah என்ற ஆங்கிலச் சொல்லாகியது.

Tebah என்ற ஹிபுருச்சொல் Noah குடும்ப பயணம் செய்த கப்பலினைக் குறிக்கின்றது. Tebah – Tepbo – தெப்பம் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து உருவானது.

வீடு என்பது Veedu – ved = bet என ஹிபுரு மொழியிற்கு மருகியது. El என்பது இறைவனைக் குறிப்பது. Bbet – el என்பது இறைவனின் வீடு என ஹிபுரு மொழியில் பொருள். Beer என்ற சொல் பைபிளில் குறிப்பிடப்படும் பைநீர் (Pai – neer) என்றாயிற்று.

யா என்பது தென் திசையைக் குறிக்கும். யமுனை என்பது நரியின் தென்முனையைக் குறிக்கும். கோ என்பது தலைவனைக் குறிக்கும். யாக்கோபு Yakoph என்ற ஹிபுரு சொல் ஜெகோவா என்பன தென்திசைக் கடவுளைக் குறிப்பதாக ஹிபுரு மொழியில் உருமாற்றம் பெற்றது.

El என்ற ஹிபுரு மொழிச்சொல் எருது Eruthu என்ற சொல்லில் இருந்து வந்தது. சுமேரியர், பபிலோனியர், போனீசியர், ஹிபுருக்கன், காணன் வாசிகள் அனைவரும் எருதை என தெய்வமாக வணங்கினர். El என்பது தெய்வத்தை குறிப்பதாயிற்று. தமிழிலும் நந்திதேவர், இடபாருபர் என்றும் இறைவனை வழிபட்டனர்.

ஏகிப்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம் பெரும் இடு (Perum = idu) பிரமிட் ஆக (Pyramid) மாறியது.

கறும்பு நிறமுடையயோரை கன்னன் என்று கூறுவர். Noha இன் பேரன் kannan என அழைக்கப்பட்டான். இவர்கள் வாழ்ந்த பிரதேசம் சிரியாவிற்கும் எகிப்திற்கும் இடையே உள்ளது. இது கன்னான் பிரதேசம் (Cannan) பிரதேசம் என அழைக்கப்படுகின்றது.

உயிரின் உற்பத்திக்கு முதலானது கரு. அதனை உருவாக்குபவர் அதன் Karu = Akhan இணைந்து karuthan – karthan – karthan – கர்த்தார் என்ற ஹிபுருச் சொல்லாயிற்று.

ஈசன் என்ற சொல் (Yeesan) மருவி Yesu – an என்ற ஹிபுருச் சொல்லாகி இறைவனைக் குறிப்பதாயிற்று. சுமேரியர்கள், பபிலோனியாவில் கி.மு 6000 ஆண்டளவில் குடியேறினர். கடல்கோளால் குமரிக்கண்டத்தில் தமிழர்கள் அறிந்த பின் Noah உம் அவர் தம் குடும்பமும் தப்பிய கதையே உயிரின் தோற்றம் பற்றிய கதையாக பைபிளில் கூறப்படுகின்றது. பைபிளில் வரும் காட்சிகள் தமிழ் நிலக்காட்சிகளாக உள்ளன. பைபிளின் முதல் அத்தியாயத்தில் பல தமிழ் சொற்கள் காணப்படுகின்றன. கடல் - அப்பு – Appu A buss என்றும் சின்னாறு – shinar என்றும் பல சொற்கள் பைபிளில் குடியேறியமை கி.மு 15 யுகங்கள் சுமேரியர்கள் சிந்துவெளியில் இருந்து பபிலோனில் குடியேறியது. கி.மு 6 யுகங்கள் கடல்கோள் குமரிக்கண்டத்தினை கி.மு 18 யுகங்கள் தொடக்கம் 12 யுகங்கள் வரைத் தாக்கியது.

இவற்றில் தப்பிய மக்கள் மெசப்பதேமியவில் குடியேறினர். அவ்வாறே பேர்சியா, சிந்துவெளி, எதியோப்பியா, தன்சானியா போன்ற இடங்கில் குடியேறினர். மோசப்பதேமியாவில் இருந்து எகிப்தில் குடியேறினர். எனவே தமிழ் மக்களின் பூர்வீகத்தினை இந்நாடுகளிற்கு இடையே மொழியியல் பண்பாட்டியல் ரீதியில் தொடர்புகளை ஈழத்தமிழர் ஏற்படுத்தினர் வேண்டும். கடல்கோளிற்கு பின் உருவான சமயங்கள் எல்லாம் வெள்ள அழிவு தொடர்பான கதைகளைக் கொண்டு உள்ளன. E1 – yakim E1 ஆக்கம் - உருவக்கும் கடவுள் எனவும் E1 iya – எல் ஐயா இறைவன் என்றும் A1 – aal அல் ஆள் காண முடியாத மனிதன் என ஹிபுரு மொழியிலும் பின் அரபு மொழியில் Allah என்றாயிற்று.

இசை அறா எல் Isai ara el என்பது Israel என்றாயிற்று. அதாவது இறைவனுடன் இணைந்த என்ற பொருளில் ஹிபுரு மொழியில் தமிழ்ப்பெயர். இன்று உலகின் மிகப்பலம் வாய்ந்த நாடாயிற்று. உண்மையில் இஸ்ரேலியருக்கு இந்த உண்மை தெரிந்தால் ஈழத்தில் தமிழர்களைக் கொல்ல மொஸாட்டினை அனுப்பியமைக்கு கவலை கொள்வர்.

ஆமைதியான உளர் என்ற கருத்தில் ஊர்சாலம் என்ற பெயர் Ur Salam – uru salam என மருவி Jerusalem ஆக மாற்றிற்று. கரி – என்ற கருத்தில் Kuru – char ஆக ஹிபுருவில் மாறி பின் Christ என்றாயிற்று. இவ்வாறே karu என்பது kiru என சமஸ்கிருதத்தில் மாறி Krishna என்று ஆரியத்தில் வந்தது.

மக்கா - மா - காடு maacah என்பது அடர்ந்த காடு என தமிழர் இருந்து ஹிபுரு மொழிக்கும் அரேபிய மொழிக்கும் உருமாறியது.

ஹிபுரு மொழியில் உடலை குறிக்கும் me என்ற சொல் மொழி மொழியின் மெய் (mei) என்ற சொல்லில் இருந்து வந்தது.

எல்லா மதங்களும் ஒன்றே. மத ரீதியான சண்டைகள் இருந்தல் ஆகாது என்பதனை மொழியில் ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றது. சுமேரியர், பபிலோனியர் ஒரு தாரமணத்தை ஆதி திராவிடர்களாக கைக்கொண்டனர் ஆரியர்கள், ஹிபுருக்கள் பலதாரமணத்தைக் கொண்டனர். இது பாரிய இன அழிவுக்குப் பின் உள்ள சமூகத்தில் சாதாரணமாகும்.

கி.மு 18 யுகத்திற்கும் கி.மு 10 யுகத்திற்கும் இடையே பல கடல் கோள்கள் திகழ்ந்து உள்ளன. கி.மு 12 ம் யுகத்தில் திகழ்ந்த கடல்கோளில் பூம்புகார் கடலினுள் அமிழ்ந்தது. இக்கடல்கோள்களால் தமிழர்கள் தன்சானியா, எதியோப்பியா, எகிப்து, அரேபியா, பலஸ்தீனம், பபிலோன், பேர்சியா, சிந்துவெளி மக்கள் இடம் பெயர்ந்தனர். தமிழகத்திற்கும் இவர்கள் இடம் பெயர்ந்தனர். பண்டைய தமிழர்கள் கடற்பயணங்களில் சிறந்து விளங்கினர். இதனை விளக்க சுமார் 130 இற்கு மேற்பட்ட பெயர்கள் கடற்கலங்களுக்கு உள்ளன.

மரக்கலம் குறித்த அபிதான மணிமாலைப்பாடல்

தெப்பம் அம்பி செலுத்துபுனை கோடை

வெப்பம் தீர விழுவயர் பிலவன்

பருவை மிதிவை பட்டி யாதனம்

உடுவை கோலம் நீ ரோட்டும் பகடு

வள்ளம் வண் புனல் மிகை வடு வையம்

தொள்ளம் என்ப துகடர் புலவர்

வடமலை நிகண்டில் மரக்கலம் பற்றி

மரக்கலம் சதாகலம் வங்கம் தோணி

பரக்குநீர் கிழிக்கும் பாருதிபாறு

சோங்கு தொள்ளை மிதவை

ஓங்கல் நாவாய் ஓவி நீருர்தி

பவ்வம் போழ் ப.றி பாதை போதம் புணை

நவ்வு நாவம் ஆமென நவில்லர்

தமிழர்களது வரலாறு கி.மு 10 யுகங்களுக்கு முற்றியது. ஆரியர்களது நாகரீகம் கி.மு 2 யுகங்களே உடையது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே ஸ்பெயின் முதல் இந்தோனேசியா வரைத்தமிழ் மொழி செழித்து இருந்தது. Eezham (ஈகம்) என்ற நாடு பபிலோனிலும் Elam என்பது எஞ்சிய குமரிக்கண்டமான, இலங்கையாகவும் உள்ளது.

மொழியியல் ஆய்வில் தனது பாரம்பரிய நிலத்தினை இழந்த போது தனது நாகரீகத்தை கொடுத்து விட்டு, மொழி தனது பேச்சு வழக்கினை இழந்தது. தமிழ் மொழியின் நாகரீகத்தினை ஆரிய இனம் திருடியது. ஆரிய இனத்திலேயே பெண் அடிமைத்துவம், சாதித்துவம் போன்ற பிற்போக்கு முறைகளும், அடக்குமுறைகளும் உருவாகின.

தாய்மொழியில் இருந்து பிரிந்து வேற்று இனமாகி தம்மிடையே அன்று தொட்டு இன்றுவரை தம்மிடையே அழித்துக்கொண்டு உள்ளனர். நவீன மருத்துவ நிறமூர்த்தத் தொழில்நுட்பங்கள் கூட இவ்வுண்மையினை ஆதாரப்படுத்தும். இஸ்ரேல் - அரபு, பலஸ்தீன வன்முறைகளிற்கு இவ்வுண்மை எடுத்துக் கூறப்பட வேண்டும்.

அதேபோல் 50 யுகங்கள் வரலாறு கொண்ட தமிழின் எச்சமான ஈழத்தில் தமிழ்மொழி பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதனை தமிழில் இருந்து உருவான உப இனங்களைத் தாயமாக கொண்ட நாடுகள் ஐநாவில் எடுத்துரைக்க வேண்டும்.

கடல்கோள் தமிழைக்காவு கொண்டது போல் இன்று சிங்களக்கோளும் இந்தியக்கோளும் தமிழைக்காவு கொள்கின்றது. இந்தி மொழித் திணிப்பு, சமஸ்கிருத மொழித்திணிப்பு, சிங்கள மொழித்திணிப்பு என்பன கடந்த காலங்களில் தீவிரமடைந்து உள்ளன. தமிழை உச்சரிக்கவோ ஈழம் என்ற சொல்லைக் கூறவோ உரிமை இல்லாத சூழலில் தொன்மைத்தமிழ் இன்மைத்தமிழை நோக்கித் தனது தாயத்தில் பயணிக்கின்றது. ஆனால் அதனை எதிர்கொள்ளும் வைராக்கியமும் வைரியையம் எமது வைரமாக மாற்றும் வாண்மை எம்மிடையே உண்டு.

மருத்துவர் சி. யமுனாநந்தா

- தமிழர் வரலாறு 50 யுகங்களை உடையது.
- கிறிஸ்தவம், இஸ்லாம் உட்பட பல மதங்களும் மத்திய கிழக்கு மொழிகளும் தமிழில் இருந்தே தோன்றியது.
- நாகர் என்ற தமிழினமே நீகீரோ என ஆபிரிக்கக் கண்டத்தில் மாறியது.
- உலகின் ஏனைய மொழிகள் 3000 வருடங்களிற்கு உட்பட்டது.